



சிறிது அதிகமாக இடம் விட்டு ஒதுங்கியிருந்து

உங்களுடைய சமூகத்தினரைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு COVID-19 மற்றும் 'இன்ஃப்ளூவென்ஸா' போன்ற சுவாச நோய்கள் பரவுவது கடினமாக இருக்கும்.



மற்றவர்களிடமிருந்து 1.5 மீட்டர் தூர இடைவெளி விட்டு ஒதுங்கியிருந்து உங்களையும், உங்களுடைய சமூகத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக் கவசம் ஒன்றை அணியுங்கள்



உங்களுக்கு சுகவீன உணர்வு இருக்கும் பொழுது வீட்டிலேயே இருங்கள்.



உங்களுக்கிருக்கும் நோயறிஞர்களைப் பற்றி உங்களுக்குக் கவலையாக இருந்தால், 1800 020 080-ஐ அழையுங்கள்
இலவச மொழிபெயர்த்துரைப்பு சேவைகளுக்கு 'தெரிவு 8'-ஐ மேற்கொள்ளுங்கள்

health.gov.au/covid19-translated